

டன்டஸ் வீதி பெயர் விமர்சனம் குறித்த ஆலோசனைகள் பற்றிய கட்டுரை

2020-ஆம் ஆண்டில் ஜார்ஜ் ஃபிளாய்ட், பிரோனா டெய்லர் மற்றும் ரெஜிஸ் கோர்ச்சின்ஸ்கி-பாக்கெட் ஆகியோரின் மரணங்கள் உள்ளூரிலும், வட அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் எதிர்ப்பு மற்றும் எழுச்சியைத் தூண்டின. கறுப்பினர், பூர்வீகக் குடியினர் மற்றும் பிற சம உரிமை கோரும் சமூகங்களின் வாழ்வியல்பைத் தொடர்ந்து கடினமானாதாக்கி வரும் அதிகாரப் படிநிலை மற்றும் திட்டமிட்டுச் செய்யப்படும் இனவெறிக்கு எதிராகப் போராடிவரும் மக்களின் கோபத்தை வெளிப்படுத்தும் வகையில் சிலைகள் தகர்க்கப்பட்டன மற்றும் இனவெறிச் செயல்கள் மற்றும் அடிமைத்தனத்தை ஆதரித்தவர்களுக்கு அளிக்கப்பட்ட அங்கீகாரம் மற்றும் விருதுகள் பறிக்கப்படவேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் அழைப்பு விடுத்தனர்.

திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் இனவெறி சார்ந்த நடவடிக்கைகளால் தொடர்ந்து பாதிக்கப்படுபவர்களுக்கு நீதி கிடைப்பதற்கான அழைப்புகளால், தரமான வாழ்விடத்தை உருவாக்குவதன் முக்கியத்துவம் குறித்த உரையாடல்களுக்கான உடனடித் தேவைக்கான அவசியம் எழுந்துள்ளது. பொது இடங்கள் குறித்த திட்டமிடுதல், வடிவமைத்தல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றுக்கான இந்த அணுகுமுறை, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் உரிமை கொண்ட, குறிப்பாக டொராண்டோவில் உள்ள கருப்பின மற்றும் பூர்வீகக் குடியினர் சமூகங்களுக்கு ஒத்திசைந்த பாதுகாப்பான நகர ஸ்தலங்களை உருவாக்குவதற்கான குறிக்கோள் சார்ந்த மறுபரிசீலனைக்கான அவசியத்தை ஏற்படுத்தியுள்ளன. மக்களை அல்லது வசிப்பிடப் பள்ளிகளை நிறுவுவதில் முக்கியப் பங்கு வகித்த ஒருவரது நினைவாகப் பெயரிடப்பட்ட நிறுவனத்தை அடிமைப்படுத்திய ஒருவரின் பெயர் பூங்காவுக்குச் சூட்டப்படுவது, நமது சமூகத்தின் அங்கமான கறுப்பின மற்றும் பழங்குடியினர் அங்கீகரிக்கும் அல்லது விரும்பும் செயலாக அமையாது.

ஜூன், 2020-இல், டன்டஸ் வீதியின் பெயர் மாற்றப்பட வேண்டும் என ஒரு [ஆன்லைன் மனு](#) சமர்ப்பிக்கப்பட்டது. 14,000-க்கும் அதிகமானோர் கையொப்பமிட்டு சமர்ப்பித்த இந்த மனுவில், ஸ்காட்டிஷ் அரசியல்வாதி ஹென்றி டன்டஸ் பெயரில் இந்தத் தெரு பெயரிடப்பட்டுள்ளதற்கு ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அட்லாண்டிய அடிமை வணிக ஒழிப்பைத் தாமதப்படுத்தி, அதன் காரணமாக அரை மில்லியனுக்கும் அதிகமான கறுப்பின மக்கள் பிரிட்டிஷ் பேரரசால் அடிமைப்படுத்தப்படக் கருவியாக இருந்ததாக தாமஸ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மனுவுக்குப் பதிலளிக்கும் விதமாக, நகரத்தின் கறுப்பின இனவெறி எதிர்ப்புப் பிரிவு மற்றும் பூர்வீகக்குடியினர் விவகார அலுவலகம் ஆகியவை உள்ளிட்ட நகர ஊழியர்களின் பணிக்குழுவை அமைக்குமாறு மேயர் ஜான் டோரி, நகர மேலாளர் கிறிஸ் முர்ரேவைக் கேட்டுக்கொண்டார்.

டன்டஸ் வீதிக்கு மறுபெயரிடும் மனுவுக்குப் பதிலளிக்கும் நகர மேலாளரின் அறிக்கையை செப்டம்பர்-30 அன்று நகர சபை ஏகமனதாக ஏற்றுக்கொண்டது. டொரொண்டோவாசிகள் மற்றும் கறுப்பினத்தவர், பூர்வீகக் குடியினர், அணுகத்தக்க சமூகத்தினர் மற்றும்

சமஉரிமை கோரும் பிற சமூகங்களுடன் பொது ஆலோசனைகளை மேற்கொள்வதற்கு இந்த அறிக்கையில் உறுதி வழங்கப்பட்டது.

பெயரில் என்ன இருக்கிறது?

டன்டஸ் வீதிக்கு மறுபெயரிடுவது அவசியமா, ஆம் என்றால் எவ்வாறு என்பது போன்றவை இந்த ஆலோசனையில் மதிப்பிடப்படும்:

- டன்டஸ் வீதி என்ற பெயரை மாற்றாமல் பெயர் பலகைகள் மற்றும் அடையாள போர்டுகள் மூலம் கூடுதல் வரலாற்றுத் தகவல்களை வழங்குதல்
- டன்டஸ் வீதி என்ற பெயரை மாற்றாமல், பெயரில் டன்டஸ் என்ற சொல் கொண்ட அனைத்து நகர சொத்துக்களுக்கும் (டி.டி.சி தவிர) மறுபெயரிடுதல்
- டன்டஸ் என்ற சொல் கொண்ட தெரு மற்றும் அனைத்து நகரச் சொத்துக்களுக்கும் மறுபெயரிடுதல்

இது டன்டஸ் வீதியோடு மட்டும் சம்பந்தப்பட்டதல்ல. நாம் எவ்வாறு பெயரிடுகிறோம், யாரை மதிக்க விரும்புகிறோம், யார் இங்கு குறிப்பிடப்படுகிறார்கள், யார் குறிப்பிடப்படவில்லை என்பது போன்ற பல விஷயங்களை இது உள்ளடக்கியது. இப்பெயர்கள் நாம் வாழும் சமூகத்தையும், நாம் அமைக்க விரும்பும் சமூகத்தையும் பிரதிபலிக்கிறதா? டொரொன்டோவின் நகரச் சொத்துக்களுக்குப் பெயரிடுதலும் மறுபெயரிடுதலும் மற்றும் பிற வகையான அங்கீகாரங்களுக்கான வழிகாட்டுதல் கொள்கைகள் உட்பட, ஒட்டுமொத்த நினைவக வரைச்சட்டத்தை உருவாக்குவதற்கான பரிந்துரைகள் இந்த ஆலோசனையின் போது பெறப்படும்.

பூர்வீகக் குடியினர் சமூகத்திற்கு எதிரான மற்றும் கறுப்பின சமுதாயத்திற்கு எதிரான இனவெறிக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க இந்நகரம் கொண்டுள்ள உறுதிப்பாட்டுடன் இந்த மதிப்பாய்வு மற்றும் பொது ஆலோசனைகள் ஒத்திசைகின்றன. கறுப்பின சமுதாய எதிர்ப்பு இனவெறியை எதிர்கொள்வதற்காகவும், ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த மக்களுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச தசாப்தத்திற்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் அளிக்கும் வகையிலும் மெய்ப்பாடு மற்றும் முரண்பாட்டு நேக்கம் மற்றும் பூர்வீகக் குடியினர் இவை சார்ந்து நகரத்தின் தற்போதைய அர்ப்பணிப்பு ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் வகையில் 2017-ஆம் ஆண்டில் நகர சபையால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட டொரொன்டோ செயல் திட்டமும் இதில் அடங்கும். அணுகத்தக்க சமூகத்தினர் மற்றும் பெண்கள் உட்பட பிற சமஉரிமை கோரும் சமூகங்களின் பிரதிநிதித்துவமும் இந்தப் பொதுஆலோசனைகளில் அடங்கும்.

கீழ்க்கண்ட முறைகளில் நீங்கள் உங்கள் கருத்தை வெளியிடலாம் அல்லது தகவல் சேகரிக்கலாம்:

- குழு நிகழ்வில் பேச்சாளராகப் பங்கேற்றல்
- டவுன்ஹால் பொது நிகழ்வுகள் துறைக்குத் தொலைபேசி மூலம் கருத்துரைத்தல்
- நகரத்தின் கூட்டாண்மை மற்றும் பொருப்பான்மை வட்டம், பழங்குடியினர் விவகாரங்கள் ஆலோசனைக் குழு, பூர்வீகக் குடியினருக்கு தரமான வாழ்விடத்தை

உருவாக்கும் வட்டம், டொராண்டோ அணுகக்கூடிய சமுதாயத்தினர் ஆலோசனைக் குழு மற்றும் சமஉரிமை மற்றும் உள்ளமைவு ஆலோசனைக் குழு, அத்துடன் வரலாற்றுச் சங்கங்கள், வணிக மேம்பாட்டுப் பகுதிகள் மற்றும் சமூக அமைப்புகள் உள்ளிட்ட முக்கியப் பங்குதாரர்களுடன் சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல்கள்.

- மிசிசாகா பழங்குடியினர், ஹவுடினோசவுனி மற்றும் ஹூரான்-வென்டாட் உள்ளிட்ட மரபுசார் பிரதேசங்கள் மற்றும் உடன்படிக்கை மேற்கொண்டோரோடு சந்திப்புகள்
- ஒரு பொதுக் கருத்துக் கணிப்பு
- ஆன்லைன் மதிப்பீட்டுடன் கூடிய ஒரு வலைப்பக்கம்
- கருத்து தெரிவிக்க ஒரு பிரதேச மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி இணைப்பு

மேலும் அறிய toronto.ca/dundasreview பக்கத்தைப் பார்வையிடவும்.